அரசு இருப்புகளை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இதனால் தனிப்பட்டவர்கள் அரிசி எடுத்துச் செல்வது முழு அளவில் தடுக்கப்படும். என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் அவர்களே, குறுவையைப் பொறுத்த மட்டில் நான் ஏற்கெனவே சொன்னேன். குறுவை அறுவடைக்கு வருகிற நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவையும் உணவுக் கழகமும், தமிழ்நாடு வர்த்தகக் கழகமும் வாங்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

4. அரசினர் தீர்மானம்.

விதி 41(3)ஐத் தளர்த்தல்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்.—தலைவர் அவர்களே, கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

"பேரவையின் விதி 41(3)-ஐ தளர்த்தி, இரண்டுக்கு மேற்பட்ட தீர்மானங்களை இன்று எடுத்துக் கொள்ள வேண்டும்".

தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்.—பேரவையின் விதி 41-ன் கீழ், திரு. எ. சுப்பிரமணியம் அவர்கள் ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். அவர் இருக்கையில் இல்லை. ஆகவே, தீர்மானம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

5. கவன ஈர்ப்பு.

(அ) திருச்செந்தூர் பகுதியில் இறால் மீன் பிடிப்பதுபற்றி ஏற்பட்ட தகராறு குறித்து.

Thiru N. Dennis—Sir, I call the attention of the Hon. Minister for Harijan Welfare to a matter of urgent public importance, namely, the dispute over the prawn fishing at Tiruchendur area between various sections of people affecting harmony and export.

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : திருச்செந்தூர் பகுதியில் மக்களில் பல பிரிவினருக்கிடையே ஒற்றுமையும் மீன் ஏற்றுமதியும் பாதிக்கப்படும் வகையில், இறால் மீன் பிடிப்பது பற்றித் தகராறு ஏற்பட்டது குறித்து மாண்புமிகு உறுப்பினர் தமது நாட்ட ஈர்ப்பு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில், கட்டுமரங்களையும், நாட்டுப் படகுகளையும், பயன்படுத்தி மீன்பிடித்துவரும் ஓவரி, மணப்பாடு, வீரபாண்டியன்பட்டிணம், பெரியதாழை கிராமத்து மீனவர்கள் இந்தப் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கு

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் தகராறு ஓராண்டுக்கு மேலாகவே நீடித்து வந்துள்ளது. தூத்துக்குடி உதவி ஆட்சியாளர் சில சமரச ஏற்பாடுகளைச் செய்தார். 4—10—1971-ல் இருதரப்பினரிடையே ஓர் ஒப்பந்தம் கையொப்பமாகியது.

18—10—1971 நாளன்றிரவு, திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டினம் கிராமத்துக்கருகில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள், நாட்டுப்படகுச் சொந்தக்காரர்கள் சிலரால் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டுவிட்டன. பன்னிரண்டு படகுகள் முழுவதும் தீய்ந்து போயின. மூன்று படகுகள் சேதமடைந்தன. இழப்பு ரூ. 9·00 இலட்சம் என்று மதிப்பிடப் பட்டது. 1—11—1971-ல் விசைப் படகுச் சொந்தக்காரர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தினர். இதில், கட்டு மரங்கள், நாட்டுப் படகுகள் செலுத்தும் 12 மீனவர்கள் காயமுற்றனர். கட்டுமரங்களுக்கும் நாட்டுப் படகுகளுக்கும் ரூ. 50,000 வரை சேதம் ஏற்படுத்தப்பட்ட தாகவும் அந்தப் படகுகளுள் ஒன்று கடலில் மூழ்கடிக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஓவரி, மணப்பாடு, பெரியதாழை வீரபாண்டியன்பட்டினம் கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகுச் சொந்தக் காரர்களுக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்குமிடையே நட்பிணக்கமான உடன்படிக்கை செய்து வைக்க, வருவாய்த்துறை, காவல்துறை மீனளத்துறை அதிகாரிகள் தங்களால் இயன்ற முயற்சிகள்' மேற்கொண்டு, அவர்களைக் கொண்டு ஒப்பந்தம் ஒன்று கையொப்ப மாகியிருந்தும், இந் நிகழ்ச்சிகள் ஏற்பட்டன. மீனளத்துறை இயக்குநர் அளித்த சில கருத்துரைகளின் அடிப்படையில், அரசு, வேளாண்மைத் துறையின் 7—1—1972 நாளிட்ட 56-ம் எண் ஆணையில், இவ் வழக்குகளை விரைவில் புலனாய்வு செய்வதற்குத் தனிக் காவலர்படையை அனுப்பிவைக்குமாறு காவல்துறை இன்ஸ்பெக்டர்-ஜெனரலுக்குக் கட்டளையிட்டது. நங்கூரம் பாய்ச்சப்படும் இடத்தில் விசைப் படகுகளின் பாதுகாப்புக்குப் போதிய பந்தோபஸ்து ஏற்பாடு செய்து, தேவைப்பட்டால், ரோந்துப் படகுகளில் படைக்கலம் தாங்கிய காவலர்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் அவருக்குக் கட்டளையிடப்பட்டது. மேற்சொன்ன ஆணைகளுக் கிணங்க, காவல்துறை இன்ஸ்பெக்டர்-ஜெனரல், திருநெல்வேலி காவல்துறை சூப்பிரண்டுக்கு அவசியமான கட்டளைகளைப் பிறப்பித்தார். மேற்கொண்டும் ஒவ்வாத நிகழ்ச்சி எதுவு மில்லாமல், அந்தப் பருவத்தில் இருல் மீன் பிடிப்பு நடைபெற்றது.

இந்த மீன்பிடிபருவத்திலும் காவல்துறை இன்ஸ்பெக்டர்-ஜெனரலுக்கு இதைப்போன்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன' நிலைமையை உன்னிப்புடன் கவனித்து, ஏதேனும் நிகழ்ச்சிகள் ஏற் பட்டால், அவை பற்றி அரசுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு மீனளத்துறை இயக்குநரும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பருவத்தின்போதும், இருதரப்பினரிடமிருந்தும் இது குறித்துப் பல முறையீடுகள் வந்துள்ளன. மீனளத்துறை இயக்குநரும்,

1972 ஆகஸ்ட் 25] [திருமதி சத்தியவாணிமுத்து]

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரும், கட்டுமர மீனவர், விசைப்படகுச் சொந்தக்காரர்கள் ஆகிய இருதரப்புப் பிரதிநிதிகளுடன் உடன்பாட்டுக்கு பேச்சு வார்த்தைகள் நடத்தினர். ஆனால், பலனேதும் கிட்டவில்லை. பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் இருதரப்புப் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை 17—8—1972-ல் கூட்டி, அவர்களுடன் இது பற்றிக் கலந்து பேசினார். இந்தப் பேச்சு வார்த்தைகளின் பலனாக, நட்பிணக்க முறையில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. உடன்படிக்கை நிபந்தனைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன :—

(i) திருச்செந்தூர் வட்டக் கடலோர மீன்பிடிப்புப் பகுதிகளில், வாரத்தில் ஆறு நாட்களில், அதாவது, திங்கட்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரையில் கட்டுமர, நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம்.

(ii) திருச்செந்தூர் வட்டக் கடலோர மீன்பிடிப்புப் பகுதிகளில் விசைப்படகுக்காரர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே, அதிலும் காலை 8 மணியிலிருந்து நள்ளிரவுக்குள் மட்டுமே மீன் பிடிக்கலாம்; அதாவது, விசைப்படகுக்காரர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மீன் பிடிக்கும் இடத்திலிருந்து திரும்பிவிட வேண்டும் ;

(iii) இந்த மீன்பிடிப் பகுதிகளில் செலுத்தப்படும் விசைப் படகுகளின் எண்ணிக்கை 150-க்கு மேற்படக் கூடாது ;

(iv) விசைப்படகுக்காரர்கள், பின் சொல்லிய நிபந்தனைக் குட்பட்டு, வாரத்தில் எஞ்சிய நாட்களில், திருச்செந்தூர் கடலோர மீன்பிடிப் பகுதிகள் நீங்கலாக மற்றப் பகுதிகளில் தாராளமாக மீன் பிடித்துக்கொள்ளலாம். இந்த மீன்பிடிப் பகுதிகளுக்கு அல்லது இந்தப் பகுதிகளின் வழியாக இவர்கள் வரக் கூடாது ; இந்த ஆறு நாட்களில் விசைப்படகுக்காரர்கள் வடக்கு நோக்கியே செல்ல வேண்டும்.

(v) மேற்சொன்ன நிபந்தனைகளை மீறி 150 விசைப்படகுகளுக்கு மேல் செலுத்தப்பட்டால், அல்லது எத்தரப்பினராவது, விசைப்படகுக் காரர் அல்லது கட்டுமரக்காரர் அல்லது நாட்டுப் படகுக்காரர் எவராவது, மேற்சொன்ன நிபந்தனைகளை எந்த முறையிலாவது மீறினால், இது குறித்து, சம்பந்தப்பட்ட மீனளத்துறை உதவி இயக்குநருக்கு பாதிக்கப் பட்ட நபர் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். அவர், அதன் பேரில், தகுந்த நடவடிக்கை எடுப்பார் ;

(vi) இந்தப் பகுதியில் நடப்புக் கால மீன் பிடிப்பின் போது, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், ஒப்பந்த நிபந்தனைகளைச் செயல் படுத்தவும், தேவையான காவலர் பந்தோபஸ்து தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

விசைப்படகுக்காரர்களுக்கும், நாட்டுப் படகுக்காரர்களுக்கு மிடையே ஏற்படுகிற மோதல்கள் குறித்து கடலோர மாநிலங்கள் லவற்றிலிருந்து இந்திய அரசுக்கும் தகவல்கள் வந்துள்ளதால்

இந்தப் பிரச்சினை குறித்து இந்திய அரசும் தீவிர நாட்டம் செலுத்தி வருகிறது. பல்வேறு வகைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கான பகுதிகளை வரையறுப்பது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வரசின் கருத்துக்களை இந்திய அரசு கேட்டுள்ளது. இது, மீனளத் துறை இயக்குநருடன் கலந்தாலோசிக்கப் பட்டுப் பரிசீலனையில் உள்ளது.

திரு என். டெண்னிஸ் : இதன்மூலம் மீன் ஏற்றுமதி எவ்வளவு பாதிக்கப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : இதனால் ஏற்றுமதி ஒன்றும் பாதிக்கப்படவில்லை.

(ஆ) தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் பஞ்சநிலை குறித்து

THIRU B. VENKATASWAMY: Sir, I call the attention of the Hon. Minister for Food and Revenue to a matter of urgent public importance, namely, the serious situation arising out of the drought condition prevailing in Dharmapuri District in general and Hosur taluk in particular.

THE HON. THIRU P. U. SHANMUGHAM: Sir, the Collector of Dharmapuri has reported that during the year 1972 there was practically no rain till the end of April, 1972. In some places where drinking water was not available, local arrangements were made by the Panchayat Unions to deepen the wells. Fortunately, the rains in May and June 1972 afforded great relief, particularly in regard to the drinking water facilities, even though the irrigation sources were not benefited by the rains. The average rainfall in May and June, 1972 was 167·4 mm. and 120·84 mm. respectively. However, the supply position in the Krishnagiri Reservoir Project was satisfactory and water was let out from this Project with effect from 17th July 1972 for raising the first crop. It is reported that normal agricultural operations under this ayacut are even now in progress. The normal rains expected during the months of July and August 1972 have failed. The situation is being closely watched, atshe entire district, except parts of Krishnagiri taluk, Denkanikottah taluk and Hosur taluk, has been threatened with semi-drought conditions due to falure of rains for the past two months. The Collector has however, reportid that foodgrains including Ragi and millets were available in adequate quantities to meet the local needs, and that there is no abnormal rise in prices due to scarcity conditions.

So far as Hosur taluk is concerned, it is reported that the situation in this taluk cannot be said to be worse than those prevailing in other parts of the district. During the week ended 12th August 1972, there was a rinfall of 46·16 mm. in Hosur taluk and these rains have, to some extenthlaaped the standing crops in Hosur taluk.